2nd September 1959]

SRI V. K. KOTHANDARAMAN : எத்தனை தினங்கள் அவர் அங்கே தங்கினார் ? அதற்காக வேண்டி என் இவ்வளவு அதிகப்படியான செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப்பற்றி தெரிந்து கொள்ள முடியுமா ?

THE HON. SRI C. SUBRAMANIAM : ஒரு வாரம் தங்கினார். ஒரு நாள் தங்குவதற்கு கணக்குப் போட்டுப் பார்த்தால் நாலாயிரம் ரூபாய் ஆகிறது. கனம் அங்கத்தினர் கட்சியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி மந்திரி சபை கேரளாவில் நடத்தியவர்கள் கணக்குப் போட்டாலும் இது ரொம்பவும் குறைவான செலவுதான் என்று அவர்களே உணர்ந்து கொள்ளுவார்கள்.

Khadi Spinning in Jails

* 69 Q.—SRI V. K. KOTHANDARAMAN : கனம் உள்விவகார அமைச்சர் அவர்கள் தயவுசெய்து பதிலளிப்பாரா—

(அ) நமது ராஜ்யத்தில் உள்ள சிறைகளில் கதர் நூல் எடுக்கும் வேலை நடைபெறுகிறதா ?

(ஆ) சராசரி ஒரு வருஷம் எவ்வளவு பருத்தி செலவாகிறது ?

(இ) இலாபமா ? நஷ்டமா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (*a*) Yes, Sir.

(*b*) 4,000 pounds.

(*c*) a small profit is realised.

SRI V. K. KOTHANDARAMAN : உபயோகப்படுத்தப்படக்கூடிய பருத்தியின் கிரயத்தைவிட அங்கே நூற்கப்படும் நூல் குறைவான விலைக்கு விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆகவே இது உண்மையா ? அப்படி நஷ்டமடையக்கூடிய விதத்தில் அங்கே விற்கப்படுமானால் அதற்கு வேண்டி இது போன்ற தொழில் செய்து கொண்டிருக்க வேண்டுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

THE HON. SRI M. BHAKTAVATSALAM : நான் ஆங்கிலத்தில் சொன்னேன் " ஸ்மால் ப்ராபிட் இஸ் ரியலைஸ்ட் " என்று. அதற்கு " கொஞ்சம் லாபம் வருகிறது " என்று தமிழில் அர்த்தம். கணக்குப் போட்டுப் பார்த்ததில் கொஞ்சம் லாபம் கிடைக்கிறது என்று சொன்னேன். கணக்குப் பார்த்ததில் 2,500 ரூபாய் வரையில் லாபம் வந்திருப்பதாகத் தெரிய வருகிறது. அது மட்டுமல்ல பெரும்பாலும் அங்கே சிறைதோட்டத்திலேயே உற்பத்தியாகக்கூடிய பருத்தியைத்தான் உபயோகப்படுத்தப்படுகிறது. ஒருக்கால் அதனால் நஷ்டம் வந்தாலும் பாதகம் இல்லை என்று சொல்லலாம். அந்தத் தொழில் வளர வேண்டும் என்பதும் சிறையில் இருக்கக்கூடியவர்களுக்கு நல்ல பயிற்சி இதன் மூலம் ஏற்பட வேண்டும் என்பதும்தான் இதனுடைய கருத்து.

SRI V. K. KOTHANDARAMAN : ஏற்கெனவே கைத்தறி நெசவாளர்களுக்குக் கொடுக்கக்கூடிய நூலில் உற்பத்தி செய்யப்படுவது கூட விற்பனையாகாமல் இருக்கும்போது இந்தத் தொழில் அபிவிருத்தி ஆக வேண்டும் என்று சர்க்கார் ரொம்பவும் பிரதானமான கருத்துள்ள நிலைமையில் இருக்கிறார்களா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : ஒன்று கைத்தறிகாரர்களுக்கு நூல் வேண்டும். இரண்டாவது கைத்தறியில் நூற்க்கப்படும் நூல் கைத்தறி நூலாக இருக்கவேண்டும் என்பதை தெரியப்படுத்துகிறேன்.